

# BSNL ஊழியர் சங்கம்

## தமிழ் மாநிலம்

சுற்றறிக்கை எண்: 101

தேதி:-08.09.2018

### கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகளிடம் சந்திப்பு மற்றும் சில செய்திகள்

அன்புள்ள தோழர்களே,

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு, தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் 07.09.2018 அன்று Sr.GM(Estt) திரு செளரப் தியாகி அவர்களை சந்தித்து கீழ்க்கண்ட பிரச்சனைகள் தொடர்பாக விவாதித்தனர்.

1. JTO இலாகா தேர்வு அறிவிப்பு:- JTO இலாகா தேர்வினை நடத்த வேண்டும் என கடந்த சில மாதங்களாகவே BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இது தொடர்பான முடிவை, கார்ப்பரேட் அலுவலகத்தில் ESTABLISHMENT பிரிவு எடுக்க வேண்டியுள்ளது. ESTABLISHMENT பிரிவு, BSNLல் அமலாக இருக்கும் CPSU HIERARCHY காரணமாக ஒரு சில விளக்கங்களைக் PERSONAL பிரிவிடம் கேட்டுள்ளது. எனினும் PERSONAL பிரிவிலிருந்து எந்த ஒரு விளக்கமும் இதுவரை அனுப்பப்படவில்லை. இந்த தேவையற்ற கால தாமதத்தின் மீது தங்களின் வருத்தத்தை தெரிவித்துக் கொண்ட BSNL ஊழியர் சங்க தலைவர்கள், மேலும் கால தாமதமின்றி JTO இலாகா தேர்விற்கான அறிவிப்பை ESTABLISHMENT பிரிவு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர். நமது தலைவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்ட Sr.GM(Estt) தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.
2. Sr.TOAக்களின் குறைக்கப்பட்ட ஊதிய விகிதம்:- இந்த பிரச்சனையை விவாதித்த நமது தலைவர்கள், இந்த தீர்வு காலதாமதமாவதாக சுட்டிக்காட்டினர். இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பாக கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள பழைய உத்தரவுகளை பரிசீலிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக Sr.GM(Estt) தெரிவித்தார். இந்தப் பணியினை ESTABLISHMENT பிரிவு செய்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
3. TTஇலாகா தேர்வு எழுது ஒரு கட்ட தளர்வு:- பத்தாம் வகுப்பு படிக்காத தோழர்களை TT இலாகா தேர்வு எழுத ஒரு முறை அனுமதிக்க வேண்டும் என நமது BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது. கார்ப்பரேட் அலுவலகம் இது தொடர்பாக சில விவரங்களை மாநில தலைமை பொது மேலாளர்களிடம் கேட்டுள்ளது. ஆனால் எந்த ஒரு மாநிலத்தில் இருந்தும் அதற்கான தகவல்கள் தரப்படவில்லை. இந்த சூழ்நிலையில், இயக்குனர் குழுவின் அனுமதிக்கு மேலும் கால தாமதமின்றி இந்த முன்மொழிவை அனுப்பி வைக்க வேண்டும் என்று Sr.GM(Estt) அவர்களிடம் BSNL ஊழியர் சங்க தலைவர்கள் கேட்டுக் கொண்ட போது அவர் ஆவன செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

**ஊதிய மாற்றம்:-** BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு, தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் 07.09.2018 அன்று CGM (Legal) மற்றும் ஊதிய மாற்றக் குழுவின் தலைவருமான திரு H.C.பந்த் அவர்களை சந்தித்து ஊதிய மாற்றத்திற்கான பேச்சு வார்த்தை மெதுவாக நகர்வது தொடர்பான தங்களின் வருத்தங்களை தெரிவித்தனர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சுட்டிக்காட்டிய நமது தலைவர்கள், சாத்தியமான குறுகியதொரு கால அளவிற்குள் இந்த ஊதிய மாற்ற பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய தேவையை தெரிவித்தனர். நமது விவாதங்களை பொறுமையுடன் கேட்டுக் கொண்ட இந்த ஊதிய மாற்றக் குழுவின் தலைவர், ஊதிய மாற்ற பேச்சு வார்த்தையை வேகப்படுத்திட உறுதி அளித்துள்ளார்.

BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் P.அபிமன்யு, தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS மற்றும் தோழர் அனிமேஷ் மித்ரா VP ஆகியோர் 07.09.2018 அன்று GM(SR) திரு A.M.குப்தா அவர்களை சந்தித்து ஊதிய உடன்பாட்டை வேகப்படுத்தும் வகையில் ஊதிய மாற்றக் குழுவில் உள்ள ஊழியர் தரப்பு மற்றும் நிர்வாக தரப்பு உறுப்பினர்களிடையே தேவையான ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்கித் தரவேண்டும் என கேட்டுக் கொண்டார். தேசிய கவுன்சில் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய கவுன்சிலின் 37வது கூட்டத்தை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் எனக் கேட்டு கொண்டனர். இவற்றில் தேவையானவற்றை செய்வதற்கு GM(SR) உறுதி அளித்துள்ளார்.

**ஊதிய மாற்ற பிரச்சனையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரை AUAB தலைவர்கள் சந்திப்பு:-** AUAB தலைவர்களைக் கொண்ட ஒரு குழு 08.09.2018 அன்று பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரி திரு அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களை சந்தித்து ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய பங்கீடு மற்றும் 4G ஸ்பெக்ட்ரம் ஆகிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். 08.09.2018 அன்று மத்திய தொலை தொடர்பு அமைச்சர் பல்வேறு பணிகளில் இருப்பதால் ஓரிரு தினங்களில் அவரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் தெரிவித்தார். அவரும் நமது தலைவர்களுடன் அமைச்சரை சந்திக்க வருவதாக உறுதி அளித்துள்ளார். அகில இந்திய மாநாட்டு தயாரிப்பு பணிகளுக்கான கர்நாடக மாநில செயற்குழுவிற்காக BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் P.அபிமன்யு அவர்கள் பெங்களூர் சென்றுள்ளதால் தோழர் சுவபன் சக்கரவர்த்தி Dy.GS இந்த சந்திப்பில் கலந்துக் கொண்டார்.

வாழ்த்துக்களுடன்,

தோழமையுள்ள,



(A.பாபு ராதாகிருஷ்ணன்)  
மாநிலச் செயலாளர்.